

மத்திய கலாசார நிதியம் - 2021

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 மறுப்பு அபிப்பிராயம்

மத்திய கலாசார நிதியத்தின் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றுகைக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக் கூற்றுக்கள் தொடர்புடைய குறிப்புக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2021 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தினதும் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிதியத்தின் நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக அபிப்பிராயம் ஒன்றை வெளிப்படுத்தவில்லை. எனது அறிக்கையில் 1.5 ஆம் பந்தியில் கலந்துரையாடிய விடயங்களின் முக்கியத்துவம் காரணமாக இந்த நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக கணக்காய்வு அபிப்பிராயம் ஒன்றிற்கான அடிப்படை வழங்குவதற்கு போதியளவு மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளேன்.

1.2 மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக என்னால் அபிப்பிராயமொன்று வழங்கப்படவில்லை.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு தேவையான உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தீர்மானித்தலுக்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் அடிப்படையின் மீது கணக்கீடு செய்தல் மற்றும் நிதியம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துதல் முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம், நிதியத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டுமொத்தமாக நிதிக் கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக் கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம் இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- நிதியத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிதியமிற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக் கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். அத்துடன் அந்த வெளிப்படுத்தல்கள் போதியளவினதாக காணப்படாவிடின் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மீது தொடர்ந்தியங்கும் நிலைமை முடிவடையலாம்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள்

பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிதியத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிதியத்தின் ஆளுகை சபையினால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் ஆணைக்குழு இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணக்கமின்மை

உரிய நியமத்துடன் தொடர்பும் இணக்கமின்மையும்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியம இலக்கம் 19 இன் பிரகாரம் நிறுவனமொன்றின் ஊழியர் நலன்களின் பொறுப்புக்களை கணிக்கும் போது இயற் கணிப்பு முறைமை பயன்படுத்தப்பட வேண்டிய போதிலும், 2021 திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு ரூபா 734,616,449 தொகைக்கான பணிக் கொடைக்காக ஒதுக்கம் கணிக்கும் போது இயற் கணிப்பு முறை பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்காக மீண்டும் இயற் கணிப்பு முறை பயன்படுத்தப்பட்டு ஊழியர் நலன்கள் கணிக்கப்பட்ட போதிலும், அச் சந்தர்ப்பம் அளவில் இறுதிக் கணக்குகள் தயாரிக்கப்பட்டு முடிவடைந்திருந்தமையால் கணக்குகளில் சீராக்கல் மேற்கொள்ளப்பட்டிருக்காததுடன், 2024 ஆண்டில் இயற் கணிப்பு முறைமையை பயன்படுத்தி ஊழியர் நலன்களை கணித்தல் மேற்கொள்ளப்பட்டதுடன், கணக்குகளில் சீராக்கல்கள் மேற்கொள்ளப்பட்டது என அறிவிக்கப்பட்டிருந்தது.	நியமத்தின் விதிமுறைகளின் படி செயற்பட வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2020 ஆண்டு தொடர்பாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கியிருந்த சேவைகளுக்காக ரூபா 2,387,291 இற்கான தொகையொன்று 2021 ஆண்டில்	தற்போதும் ஆண்டிற்குரிய செலவுகளை சரியாக இனங்கண்டு கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.	ஆண்டிற்குரிய செலவுகள் சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

செலுத்தப்பட்டிருந்ததுடன், அந்தப் பெறுமதி 2021 ஆண்டின் செலவொன்றை இனங்கண்டிருந்த காரணத்தினால் மீளாய்வாண்டின் பற்றாக்குறை ரூபா 2,387,291 இனால் அதிகரித்திருந்தது.

- (ஆ) கணக்காய்வின் கணிப்பின் படி 2021 ஆண்டிற்கான நிலையான வைப்பு வட்டி வருமானம் ரூபா 305,496,556 தொகை எனினும், ரூபா 321,580,535 தொகை என நிதிச் செயலாற்றுகை கூற்றில் காட்டப்பட்டிருந்த காரணத்தினால் ஆண்டிற்கான வட்டி வருமானம் ரூபா 16,083,979 தொகை மிகையாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (இ) நாட்குறிப்புப் பதிவின் கீழ் காகிதாகிகள் செலவுக் கணக்கிற்கு செலவு வைக்கப்பட்டு நுகர்வுப் பண்ட இருப்புக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டிருந்த ரூபா 28,182,730 தொகைக்கான பெறுமதியின் காரணமாக காகிதாகிகள் செலவுக் கணக்கின் மீதி செலவுப் பெறுமதியொன்றினை கொண்டிருந்ததுடன், கணக்கீடு செய்யப்பட்டிருந்த அந்தக் கொடுக்கல் வாங்கல்கள் எவை என கணக்காய்வில் உறுதிப்படுத்துவதற்கு தேவையான சான்றுகள் சமர்ப்பித்திருக்கவில்லை.
- நிலையான வைப்பு வட்டி வருமானம் மிகையாக கணக்கீடு செய்யப்பட்ட தவறு தொடர்பாக மேலும் பரிசோதனை மேற்கொண்டு தற்போதைய கணக்குகளில் சீராக்கல் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது.
- இந்த இருப்பு மீதியில் காகிதாகிகள் மற்றும் பராமரிப்பு பண்டங்களின் பெறுமதியும் அடங்கியுள்ளது. இந்தத் தவரினை 2022 ஆண்டு முதல் சரி செய்யப்படும் என அறிவித்திருந்தது.
- நாட்குறிப்புப் பதிவுகளுக்குரிய உறுதிப்படுத்தல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

1.5.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

விடயம்	தொகை (ரூபா)	சமர்ப்பித்திருக்காத கணக்காய்வுச் சான்றுகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) பலவின கடன்பட்டோர் மீதி	2,152,046	கடன்பட்டோர் பதிவேடு விரிவான அட்டவணைகள்	இந்த மீதியில் 2010 ஆண்டுக்கு முன்னர் இருந்து காணப்படுகின்ற கடன்பட்டோர் மீதிகள் காணப்படுவதுடன் அந்தத் தகவல்கள் அடங்கிய கோப்புக்கள் தற்போது பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.	மீதிகளை உறுதிப்படுத்துவதற்கான எழுத்துமூல சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(ஆ) இறுதி இருப்பு மீதி	137,823,318	இருப்புப் பதிவேடுகள், இருப்பு மதிப்பீட்டுப் பத்திரங்கள்	2021.12.31 திகதியில் உள்ளவாறு இருப்புப் பெறுமதியென காட்டப்பட்டிருந்த ரூபா 137,823,318 இற்கான மீதிக்குரிய பொழிப்பு அறிக்கையொன்று	இருப்பின் ரூபாய் பெறுமதியினை மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ள துடன், இருப்பு அலகு எண்ணிக்கையொ

			இத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.	ன்று காட்டப்பட்டிருக்க வில்லை. இருப்பின் மீதியை உறுதிப்படுத்துவத ற்குரிய சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(இ) நடைமுறை வேலை	204,098,088	மதிப்பீட்டுத் தொகை, சான்றுபடுத்தப்பட்ட வேலையின் பெறுமதி ஒவ்வொரு ஆண்டினதும் நடைமுறை வேலைக்கு கணக்கீடு செய்யப்பட்ட எண்ணிக்கை அடங்கிய அட்டவணை	விரிவான தகவல்கள் உடன் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று தற்போது தயாரிக்கப்பட்டு இல்லாததுடன், விரிவான அறிக்கையொன்று விரைவாக தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.	விரிவான அட்டவணைகள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(ஈ) வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு செலுத்த வேண்டிய மீதி	25,169,515	செலுத்த வேண்டிய மீதியொன்றை உறுதிப்படுத்துவதற் குரிய தகவல்கள்	இது தொடர்பாக விரிவான தகவல்கள் பெற்றுக்கொள்வதற்கு முடியாமையால் அது தொடர்பாக விசாரணையொன்று மேற்கொண்டு அறிக்கையொன்று தயாரிப்பதற்கு உள்ளகக் கணக்காய்வுப் பிரிவிற்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.	செலுத்த வேண்டிய மீதியொன்றை உறுதிப்படுத்துவத ற்கு உரிய தகவல்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(உ) நீண்ட கால பெற வேண்டிய மீதிகளின் கீழ் காட்டப்பட்டிருந்த 05 வருடங்கள் முதல் காணப்படுகின்ற Challengerlanka கணக்கின் மீதி	1,382,054	விரிவான அட்டவணைகள்	முற்பணத் தொகை பொலன்னறுவை தொல்பொருளியல் வளாகத்தில் உள்ளக நுழைபாதை சரலைக் கல் பதித்து அபிவிருத்தி செய்வதற்காக அந்தக் கருமங்கள் சாட்டப்பட்ட ஒப்பந்தக் கம்பனிக்கு 2001.03.28 திகதி கொடுப்பனவு செய்யப்பட்ட முற்பணம் ஒன்றாகும். இது தொடர்பாக கொழும்பு வாணிப நீதிமன்றத்தில் வழக்கு இலக்கம் HC/ARB/189/2012 என வழக்கொன்று விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.	கணக்காய்விற்கு போதியளவு அட்டவணைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(ஊ) Court deposit மீதி	44,533			

(எ)	மீளாய்வாண்டின் போது ஐயக் கடன் ஒதுக்க மீதி	3,395,573	கணிக்கப்பட்ட முறை தொடர்பான தகவல்கள்	ஐயக்கடன் ஒதுக்கப்பட்ட 3,395,573 நடைமுறை ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட ஐயக் கடன் மீதியொன்று அல்லாது காணப்படுவதுடன், 2012 ஆண்டு முதல் ஒதுக்கப்பட்ட ஐயக் கடன் மீதிகள் இந்த மீதியில் அடங்குகின்றது. அதன்படி, இந்த மீதிகள் அறுதியாக இனங்காண்பதற்கு போதியளவு தகவல்கள் கண்டறிய முடியாமல் இருப்பதுடன், அது தொடர்பாக மேலும் பரிசோதனை மேற்கொண்டு உரிய கணக்குகளில் சரி செய்தல்கள் மேற்கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.	என ரூபா மீதி தகவல்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
-----	---	-----------	---	--	--

1.6 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 முற்பணங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
நிதியத்தின் கீழ் காணப்படுகின்ற செயற்திட்டங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற கருமங்களை செயற்படுத்துவதற்காக நிதியத்தின் உத்தியோகத்தார்கள், வெளித்தரப்பினர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த முற்பணங்களில் 2021 திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு தீர்க்கப்பட்டிருக்காத முற்பண மீதி ரூபா 323,547,534 தொகை காணப்பட்டது. அவற்றில் ரூபா 16,648,222 தொகை 05 வருடங்களை மிகைத்திருந்ததுடன், இந்த மீதிகளை தீர்த்துக்கொள்வதற்கு நிதியத்தினால் நடவடிக்கை எடுத்திருக்காததுடன், இந்த மீதிகளின் தற்போதைய நிலைமை தொடர்பாக தகவல்கள் கணக்காய்விற்கு சமர்ப்பித்திருக்கவில்லை.	05 வருடங்களை மிகைத்துள்ள கடன் மீதிகள் தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டு அந்த முற்பணத் தொகைகளை தீர்ப்பதற்கு தேவையான தொடர் நடவடிக்கை கூடிய விரைவில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.	தீர்க்கப்படாத முற்பணங்கள் தொடர்பாக தகவல்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு
2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 18,991,623 இற்கான பற்றாக்குறையொன்று காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 227,868,487 தொகையாக காணப்பட்டது. அதன்படி நிதி விளைவுகளில் ரூபா 208,876,864 இற்கான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. இந்த முன்னேற்றத்திற்கு அச்ச வருமானம் மற்றும் அரசு மானியம் முறையே ரூபா 2,317,696 தொகை மற்றும் ரூபா 460,450,000 தொகையினால் அதிகரித்தலும், சம்பளங்கள் மற்றும் வேதனச் செலவு, பணிக்கொடைச் செலவு, வழங்கல்கள் மற்றும் நுகர்வுச் செலவு, நிலையான சொத்துக்கள் திருத்த வேலைச் செலவு உடன்படிக்கைச்சார் சேவைச் செலவு, மிகை ஊதியச் செலவு மற்றும் ஏனைய செலவுகள் முறையே ரூபா 151,602,358 தொகை, ரூபா 41,238,968 தொகை, ரூபா 96,864,336 தொகை, ரூபா 10,258,104 தொகை, ரூபா 29,761,676 தொகை, ரூபா 33,058,725 தொகை மற்றும் ரூபா 147,987,820 தொகையினால் குறைவடைதல் பிரதானமான காரணமாக இருந்தது.

3. கணக்களிப் பொறுப்பும் நல்லாளுகையும்
3.1 நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பித்தல்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2020 ஆகஸ்ட் 28 திகதிய 01/2020 இலக்கம் கொண்ட அரசு நிதிச் சுற்றறிக்கையின் பந்தி 15 இன் மூலம் திருத்தப்பட்டிருந்த நிதிப் பிரமாணம் 877(2)(ஈ) இன் படி நிதியாண்டு முடிவடைந்து 02 மாதங்களுக்குள் குறிப்பிட்ட நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த போதிலும், 04 வருடங்களும் 06 மாதங்கள் அண்மித்த காலம் தாமதமடைந்த பின்னர் 2021 ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் 2025 ஜூலை 15 திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், வரைவு செயலாற்றுகை அறிக்கை சமர்ப்பித்திருக்கவில்லை.	2018 ஆண்டு முதல் நிதிக்கூற்றுக்கள் கணக்காய்விற்காக சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தினால் தொடர்ச்சியாக தாமதங்கள் ஏற்பட்டதென அறிவிக்கப்பட்டிருந்தது.	சுற்றறிக்கையின் பிரகாரம் நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

3.2 வருடாந்த செயலாற்றுகை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2020 ஆகஸ்ட் 28 திகதிய 01/2020 இலக்கம் கொண்ட அரசு நிதிச் சுற்றறிக்கையின் பந்தி 15 இன் மூலம் திருத்தப்பட்டிருந்த நிதிப் பிரமாணம் 877(2)(உ) இன் படி கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையும் உட்படுத்தி வருடாந்த செயலாற்றுகை அறிக்கை நிதியாண்டு முடிவடைந்து 150 நாட்கள் (2024 இன் 44 ஆம் இலக்க அரசு நிதி முகாமைத்துவச் சட்டத்தின் படி 180 நாட்கள்) முடிவடைவதற்கு முன்னர் சபைக்கு சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த போதிலும், 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்குரிய அறிக்கைகள் 2025 திசம்பர் 31 திகதி அளவிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கவில்லை.	2017 இன் செயலாற்றுகை அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2018 ஆண்டின் வருடாந்த அறிக்கை அங்கீகாரத்திற்காக அமைச்சுச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2019 ஆண்டின் இறுதிக் கணக்குகளுக்கான அங்கீகாரம் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தினால் அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதென அறிவிக்கப்பட்டிருந்தது.	சுற்றறிக்கையின் படி செயற்பட வேண்டும்.